

பாடம் 8 - விடியும் வேளை

பாடம் : தமிழ்

வகுப்பு : 4

அ. கடினச் சொற்கள்

1. மன்னவனூர்
2. மலைக்கிராமம்
3. பனைஓலை
4. இனிமையான
5. துள்ளிக்குதித்து
6. அறிவுமதி
7. காலைப்பொழுது

புத்தகப் பயிற்சி வினாக்கள்

அ. சரியானதைப் பொருத்துக

- | | | |
|---------------------|---|---------------|
| 1.வேளை | - | நேரம் |
| 2.பொதி | - | மூட்டை |
| 3.ஆயத்தப்படுத்துதல் | - | தயார் செய்தல் |
| 4.துளிர் | - | இளம் இலை |
| 5.கொடியடுப்பு | - | பக்க அடுப்பு |

ஆ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. சாலையெங்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____

அ) சாலை+ யெங்கும்

ஆ) சாலை+ எங்கும்

இ) சால + எங்கும்

ஈ) சால + யெங்கும்

2. சுண்டியிழுக்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____

அ) சுண்டி + யிழுக்கும்

ஆ) சுண் + டியிழுக்கும்

இ) சுண்டு + இழுக்கும்

ஈ) சுண்டி + இழுக்கும்

3. ஓடி + ஆடி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____

அ) ஓடிஆடி

ஆ) ஓடியோடி

இ) ஓடியாடி

ஈ) ஓடியாடி

4. காலை+பொழுது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல் _____

அ) காலைப்பொழுது

ஆ) கால்பொழுது

இ) காலைப்பொழுது

ஈ) காலப்பொழுது

5. வரகு + அரிசி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____

அ) வரகரிசி

ஆ) வரகுஅரிசி

இ) வரக்கரிசி

ஈ) வரகுகரிசி

உணவு + அளிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல் _____.

அ) உணவுஅளிக்க

ஆ) உணவளிக்க

இ) உணவுவளிக்க

ஈ) உணவ்வளிக்க

இ. வினாக்களுக்கு விடையளி

1. அழகிய மலைக்கிராமத்தின் பெயர் என்ன?

அழகிய மலைக்கிராமத்தின் பெயர் மன்னவனூர்

2. கிராமத்தில் உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எழுதுக.

மழைபெய்து ஓய்ந்திருந்து, சாலையில் அங்கும் இங்குமாகத் தண்ணீர் நின்றிருந்தது.

மரங்கள் நனைந்து கிளைகளிலும் இலைகளிலும் நீர்த்தி வலைகள் தெரிந்தன. பஞ்சுப்பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள் வளைந்து நெளிந்து செல்லும் பாதையை மறைத்து மிதந்தபடி சென்றன.

பச்சைப்பசேல் என்ற வயல்கள் போன்றவை எனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகள் ஆகும்.

3. பிள்ளைகள் காலை உணவாக என்ன உண்டார்கள்?

வரகரிசிச் சோறும், பருப்புக் கடையலும், பிரண்டைத் துவையலும் பிள்ளைகள் காலை உணவாக உண்டார்கள்.

ஈ. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக

எ.கா: பச்சைப்பசேல் என்ற வயல்வெளி : வெள்ளை வெளேரென வரகரிச்சோறு.

உ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்படையது?

சிறு தானிய உணவுகளே நம் உடலநலத்திற்கு ஏற்றது.

2. சிறு தானியங்களுள் ஏதேனும் நான்கினை எழுதுக?

- குதிரை வாலி அரிசி,
- தினை,
- கம்பு,
- சோளம்

3. துரித உணவு வகைகளை உண்ணக்கூடாது ஏன்?

துரித உணவு வகைகளை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.